



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்),  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 10.11.2020

முன்னிலை

திரு. ச.த. தமிழ்குமார், B.A., B.L.,

மாநிலத் தகவல் ஆணையர்

### வழக்கு எண்.NC1921/F/2019 (SA3204/F/2018)

திரு. கு. திருமலைக்குமார்

... மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,  
துணை மேலாளர் (தணிக்கை),  
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  
சேலம் மாவட்டம் - 636 007.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	20.02.2018
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	22.03.2018
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	28.04.2018
ஆணையத்தின் ஆணை நாள்	10.06.2019
ஆணை பெறப்படாத மனு நாள்	16.08.2019

\*\*\*\*\*

### ஆணை

இவ்வழக்கு ஏற்கனவே 10.06.2019 நாளிட்ட ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை மேல்முறையீட்டாளர் கோரிய தகவல்களை 7 தினங்களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு. கு. திருமலைக்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு. துரைசாமி, பொதுத் தகவல் அலுவலர் மற்றும் துணை

மேலாளர் (தணிக்கை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மாவட்டம், அவர்கள் நேரில் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 20.02.2018 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், பல ஆண்டுகாலமாக கர்நாடகவுக்கு (பெங்களூர்) ஸ்ரீ வினாயக மோட்டார் சர்வீஸ் தினந்தோறும் காலை, மாலை என நான்கு நடை (திருப்பத்தூர்-பெங்களூரு) சென்று வருகின்ற நிலையில், காலை 6.45 மணிக்கு பதிலாக காலை 6.20க்கு கால அட்டவணை மாற்றியமைக்க கர்நாடக மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் வாகன விதிப்படி காலை 6.15க்கு பேருந்தை இயக்க ஒரு பேருந்துக்கும் மற்றொரு பேருந்துக்கு கால இடைவெளியிருக்கும்பட்சம், (TN.29.N.2614) என்ற வழிதடத்தின் விபரத்தை தெரிவிக்குமாறு தகவல்கள் கேட்டு பொதுத் தகவல் அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சே) வரை, தருமபுரி மாவட்டம் அவர்களுக்கு மனு ஒன்றை விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 15.03.2018, தேதியிட்ட கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்ட பிரிவிற்கு அனுப்பி உரிய தகவலை பெற்று மேல்முறையீட்டாளருக்கு வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தான் கோரிய தகவல்களுக்கு சரியான பதில் வழங்கவில்லை என தெரிவித்தும், தான் கோரிய தகவல்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் கேட்டு, 22.03.2018 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் மேல்முறையீட்டு அலுவலர் அவர்கள் 05.04.2018 தேதியிட்டு திருப்பத்தூர் - பெங்களூரு காலை 06.15 மணிக்கு புறப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தின் பர்மிட் நகலினை இணைத்து பதில் வழங்கியுள்ளார். மேல்முறையீட்டாளர் தான் கோரிய தகவல்களை முழுமையாக வழங்கவில்லை என தெரிவித்தும், தனக்கு உரிய தகவல் கிடைத்திட ஆவண செய்திட கேட்டும், பிரிவு 19(3)ன் கீழ் 28.04.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அம்மனு மீது 10.06.2019 அன்று விசாரணை மேற்கொண்டு SA3204/F/2018 ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை 7 தினங்களுக்குள் தகவல் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. பொது அதிகார அமைப்பினரால் தனக்கு உரிய தகவல் வழங்கப்படாததால் மேல்முறையீட்டாளர் 16.08.2019 நாளிட்ட மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான மேல்முறையீட்டாளர், முழுமையான உரிய தகவல்களை பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெறப்பட்டதாக தொலைபேசி விசாரணையில் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரும் தகவல்கள் வழங்கியதாக ஒப்புக்கொண்டதன் பேரில், ஆணையம் இதனை பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை செய்ய முகாந்திரம் இல்லையென கருதி இக்கோப்பை முற்றாக்கப்படுகிறது..

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண்.NC1921/F/2019 (SA3204/F/2018)**

**பொது அதிகார அமைப்பு**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்,  
துணை மேலாளர் (தணிக்கை),  
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,  
சேலம் மாவட்டம் - 636 007.

**மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்**

திரு. G. திருமலைக்குமார்,

த/பெ. குருசாமி,

1/94, ஆலப்பட்டி, கிருஷ்ணகிரி வட்டம்,  
கிருஷ்ணகிரி மாவட்டம் - 635 122.

Copy to: Judgement File / Spare

JE/PA 19.11.2020